

பணரீதியான விசுவாசம் தொடர்ச்சியான 40 நாள் வேதாகம படிப்பு

இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் சீஷர்களாகிய நாம், சில நேரங்களில் உலகத்திலுள்ள மற்றவர்களைக்காட்டிலும் ஏழ்மையாக இருப்பதாக உணருகிறோம். நாம் தொடர்ந்து பணவிஷயங்களில் போராட்டமுள்ளவர்களாகவும் மற்றும் கொடுப்பதில் போராடுபவர்களாகவும் இருக்கிறோம். சில நேரங்களில் நாம் சபையிலுள்ள மற்ற நபர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, நம்முடைய சூழ்நிலை சரியில்லையென்று கருதுகிறோம். நாம் போதுமான அளவு பணம் சம்பாதிப்பதில்லையென்றும் அல்லது போதுமான அளவு நம்மிடம் இல்லையென்றும் நினைக்கிறோம். இந்த எண்ணம் நம்முடைய விசுவாசத்தையும் பாதிப்பதை பார்க்கிறோம். இத்தகைய பணப்பிரச்சனையின் அல்லது நாம் தேர்வு செய்யும் முடிவுகளின் காரணமாக நாம் கிறிஸ்துவுக்குள் அர்ப்பணிப்புள்ள நபராக நிலைத்திருப்பதற்கு போராடுகிறோம்.

நம்முடைய பணத்தை கையாளும் முறையில் நாம் ஒரு பட்டியலிட்டு சரிபார்க்கவேண்டும். நாம் அவ்வப்போது நம்முடைய நிதி நிலைமையை பரிசோதித்து இத்தகைய கேள்விகளை கேட்டுக்கொள்ளவேண்டும்: நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன்? என்னுடைய வருமானத்தைக்குறித்து நான் திருப்தியடைகிறேனா? நான் போதுமான அளவு சம்பாதிக்கிறேன் என்ற உணர்வு வருவதற்கு இன்னும் எவ்வளவு பணம் நான் சம்பாதிக்கவேண்டும்? என்னுடைய செலவுகள் என்னென்ன? என்னுடைய வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை நான் வாழ்கிறேனா? நான் ஞானமாய் செலவிடுகிறேனா? பணம் செலவிடும் முறையில் நான் உணர்ச்சிவசப்பட்டு தீர்மானம் எடுக்கிறேனா? என்னுடைய பணத்தைக் கையாளும் முறையில் நான் குற்றமனப்பான்மையுடன் வாழ்கிறேனா? நான் தேவனுக்கு கொடுக்கிறேனா? எவ்வளவு நான் கொடுக்கிறேன்? உதவி தேவைப்படுவோர்க்கு நான் உதவுகிறேனா? என்னுடைய குடும்பத்திற்கு போதுமான அளவு வழங்குகிறேனா? வீட்டில் தொடர்ந்து ஏற்படக்கூடிய பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு பணம்தான் ஒரு காரணமாயிருக்கிறதா? எப்பொழுதுமே பணத்தை கடன் வாங்கக்கூடிய ஒரு நபராக உங்களை பார்க்கமுடிகிறதா? கடன் வாங்கினவர்களிடத்தில் நீங்கள் அதை திருப்பிக்கொடுத்ததுண்டா? நீங்கள் கடனாளியாக இருக்கிறீர்களா? அடகு கடையில் நீங்கள் உங்களுடைய பொன் அல்லது வேறு ஏதாவது பொருளை அடமானம் வைத்திருக்கிறீர்களா? நாம் அனைவருக்கும் இந்த காரியத்தில் சில உதவிகள் தேவை. நாம் தேவனுடைய வார்த்தையில் இதற்கான பதிலைப் பார்க்கவேண்டும். நாம் நல்ல ஆலோசனையை கேட்கவேண்டும். நம்முடைய குடும்பத்துடன் கலந்து பேசவேண்டும். நம்முடைய பணத்தை கையாளும் முறையில் ஒரு மறுபரிசீலனை செய்யவேண்டும். நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் தேவனுடனும் மற்றும் அவருடைய வார்த்தையுடனும் அடுத்த 40 நாட்களுக்கு செலவிடுவதே நம்முடைய நோக்கமாயிருக்கவேண்டும். எந்த காரியங்களில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உணர்த்துகிறாரோ அந்த காரியங்களை ஒரு ஜெப குறிப்பேட்டில் எழுதவும். நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களை உங்களை வழிநடத்தும் நபரிடம் பகிர்ந்துகொள்ளவும். இந்த ஒவ்வொரு பாடத்தின் மூலமாகவும் எதையெல்லாம் கற்றுக்கொள்கிறீர்களோ அதை உங்களுடைய குடும்பத்தாரிடம் பகிர்ந்துகொள்ளவும். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய சக சகோதர சகோதரிகளிடம் பகிர்ந்துகொள்ளவும். நாம் முதல் வாரம் முதல் நாளை இப்பொழுது துவங்குவோம்.

முதல் வாரம்: வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்

"உங்களால் எடுத்துச்செல்ல முடியாது - ஆனால் முன்னால் அதை அனுப்ப முடியும்" ரேண்டி ஆல்காஸ் இ புதையல் கொள்கை.

வழிமுறைகள்: இந்த வேதாகம பாடத்தின் ஒவ்வொரு வாரத்திற்கும் 7 பகுதிகளாக உள்ள பாடத்தை தனிப்பட்ட நாட்களிலோ அல்லது நேரம் கிடைத்தால் முழுவதுமாகவோ வாசிப்போம். எப்பொழுதும் வேதாகமத்தை வாசிப்பதுபோல இ ஜெபம் இ நம்பகத்தன்மை இ தீவிரமான நேர்மை இ தாழ்மை மற்றும் குறிப்பிட்ட தீர்மானம் போன்றவற்றால் பரிசுத்த ஆவியானவருக்கு அதிகாரமளித்து கிறிஸ்துவை உங்களுக்குள் உருவாக்கும்.

வாரம் 1: வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்

தேவனே வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறார் மற்றும் அவருக்கே இவையனைத்தும் சொந்தம் - இதைக்குறித்து நாம் தெளிவாயிருப்போம். ஆம் நீங்கள் மற்றும் உங்களுடைய விளையாட்டு சாதனம், உங்களுடைய மின்னணு உபகரணங்கள், உங்களுடைய நேரம், உங்களுடைய பணம், உங்களுடைய உடைமைகள், உங்களுடைய குடும்பம், உங்களுடைய நண்பர்கள், ஆம் எல்லாம் அவருக்கே சொந்தம். . . அவரே ஆண்டவர்!

நாள் 1: வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்

மனப்பாட வசனம்: சங்கீதம் 24:1-4 பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

- இந்த தேவனை சந்தித்தோ அல்லது கேள்விப்பட்டோ இல்லையென்பது கற்பனைசெய்துபாருங்கள். அவருக்கே அனைத்தும் சொந்தம் என்று உங்களுக்கு தெரியவருகிறது. உங்களுடைய நிலம், உங்களுடைய வீடு, உங்களுடைய வேலை, உங்களுடைய வாகனம், உங்களுடைய மனைவி - உங்களுக்கு புரிந்ததா. அப்படியிருந்தும் அவர் உங்களை அடிமையாக நடத்தாமல், கனத்துடன் நடத்துகிறார்.
- தேவனுடைய ஆட்சித் தலைமையானது எப்படி அவருடனான உங்களுடைய உறவை பாதிக்கிறது?

- உங்களுடைய பார்வையில் உள்ள ஐசுவரியம் அல்லது வளங்கள், நீங்கள் தேவனை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை எவ்வாறு பாதிக்கும்?
- தேவனே உரிமையாளர் நீங்கள் கிடையாது என்று தெரிந்திருக்கும் நிலையில், உங்களிடத்தில் உள்ளவைகளை நீங்கள் பார்க்கும் விதம் எப்படியாக இருக்கும்?

சங்கீதம் 33:6-9 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

- தேவனுடைய பிரம்மாண்டத்தை எண்ணிப்பாருங்கள்
- அவர் “வானங்களை” மற்றும் அதிலுள்ள அனைத்து நட்சத்திரங்களையும் சிருஷ்டித்தார்
- அவர் சமுத்திர ஜலங்களைக் “குவியலாக” சேர்க்கிறார்
- அவர் சொன்னார் அப்பொழுது இந்த உலகம் உருவெடுத்தது
- நாம் அவரிடத்தில் எப்படி அணுகவேண்டும்?

சங்கீதம் 115:1-5 (இந்த வசனங்களை உங்களுடைய வேதாகமத்திலிருந்து எடுத்து வாசிக்கவும்)

- கண்ணுக்குத்தெரியாத தேவன் (வச 2), “இந்த வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்” (வச 15)
- இதற்கு அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்: “வானங்கள் தேவனுக்கு சொந்தமானவைகள், பூமியையோ அவர் மனித இனத்திற்காக கொடுத்துவிட்டார்”?

நாள் 2: வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்

சங்கீதம் 96:1-13

- (வச 3-6) “ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையை விவரித்துச் சொல்லுங்கள்”.
- ஏன் தேவனானவர் “மிகவும் ஸ்தோத்திரிக்கப்பட்டத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே” இதற்க்கான சில காரணத்தை எழுதவும்.
- (வச 7-10) “கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.” என்பதின் அர்த்தம் என்ன? தேவனுக்குரிய அவருடைய தகுதியை நாம் எவ்வாறு கொடுப்பது?
- (வச 11-13) நாம் மௌனமாயிருந்தாலும் படைப்பின் எந்த பகுதிகள் தேவனை துதிக்கும்?
- இந்த உலகத்திலுள்ள அனைத்து படைப்பும் தேவனை துதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, மற்றும் தேவனைத் துதிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட மனிதனானவன், தேவனை துதிக்கலாமா வேண்டாமா என்ற தீர்மானத்திற்குள்ளாக இருக்கிறான். இந்த முழு உலகத்திற்கும் அவரை பிரஸ்தாபப்படுத்த முடிவெடுப்போம்.

சங்கீதம் 8:1-9

- (வச 1) தேவனுடைய நாமம் “பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது” என்பதின் அர்த்தம் என்ன?
- (வச 2-4) தேவன் யார் என்பதை நீங்கள் நிதானித்து அறியும்பொழுது, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்ற உணர்வு எப்படி இருக்கிறது?

நாள் 3: எல்லாவற்றிற்கும் ஆண்டவர்

சங்கீதம் 102:17 (தமிழில்) அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

- இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜனங்களும் தேவனை எல்லாவற்றிற்கும் ஆண்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.
- கர்த்தருடைய நாமத்திற்கு பயந்து மற்றும் அவருடைய மகிமைக்கு பயப்படுதல் என்பது உங்களுக்கு எவ்வாறு அர்த்தமாகிறது?

அப்போஸ்தலர் 10:34-38

இயேசுவே எல்லாவற்றிற்கும் ஆண்டவர் என்று பேதுருவானவர் புறஜாதிகளில் முதலாவதாக சீஷராக மாறிய கொர்நேலியுவினிடத்தில் பகிர்ந்துகொள்ளும்போது இந்த வசனங்களில் அவர் இரட்சிப்பின் செய்தியானது யூதர்கள் மற்றும் புறஜாதியார் அனைவருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்.

- இந்த உலகத்திலுள்ள அனைத்து தேசத்தினுடைய வரைபடத்தை பார்க்கவும். இந்த உலகத்திலுள்ள அனைத்து தேசமும் அவர்களின் நாவுகள் யாவும் ஒருங்கிணைந்து இயேசுவின் இரத்தத்திற்குள், அவரை வழிபட்டு மற்றும் ஒருவரையொருவர் அன்பு கூர்ந்து இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்.
- தங்களை சிருஷ்டித்தவருடன் இந்த உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நல்ல ஒரு உறவு இருக்கவேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள்.
- தனிச்சிறப்பம்சம் கொண்ட சில நாடுகளை நீங்கள் தேர்ந்தெடுத்து அங்குள்ள சபைக்காக ஜெபியுங்கள்.
- தேவனுடைய மக்கள் இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு இயேசுவை தெரிவிக்கும் உதவியை செய்வதற்கு வாழ்வில் வரும் சவால்களை (பணம், அரசியல், இடப்பெயர்வு) மேற்கோள்ளவேண்டுமென எங்களுக்காகவும் ஜெபியுங்கள்.

ரோமர் 10:12-21

- (வச 12) “ எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார் ” தேவன் இந்த உலகத்திலுள்ள அனைவரையும் பாரபட்சமின்றி அன்பு செய்து அவர்கள் அனைவரையும் அசீர்வதிக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்?
- (வச 21) “ கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான் ”
- தேவனுடைய பொறுமைக்கும், மன்னிப்பிற்கும் மற்றும் அவருடைய கிருபைக்கும் நன்றி.
- இந்த உலகத்திலுள்ள அனைவரும் இரட்சிக்கப்பட்டு அவரை அறியும் அறிவை அடையவேண்டும் என்று எவ்வளவு விரும்புகிறார் என்பதை புரிந்துகொள்வதற்காக ஜெபியுங்கள்.
- இந்த உலகத்திலுள்ளவர்கள் எந்தவிதமான உலகப்பூர்வமான காரியமானாலும், பொருளானாலும், சோம்பேறித்தனமானாலும் அல்லது சுயநலமானாலும் அதனை மேற்கொள்வதற்கும், தேவனுடைய அன்பை அவர்களுக்கு எடுத்துச்சொல்வதற்கும் தேவன் உங்களை பயன்படுத்தவேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள்.

நாள் 4: என்னை ஆள்பவர்

உபாகமம் 8:6-20

- (வச 6-9) தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த தேசத்துடன் உங்களுடைய “தேசத்தை” (நீங்கள் வசிக்கும் தேசம்) ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது?
- நீங்கள் எந்தெந்த சில காரணங்களுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
- (வச 18) “தேவன்... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.” இது உங்களுக்கு எப்படி அர்த்தமளிக்கின்றது?
- “தேவனை மறக்காமலிருப்பதற்கு” இன்று நீங்கள் எப்படி முடிவெடுக்கப்போகிறீர்கள்?

1 கொரி 6:19-20 “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும்.... கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால்.... தேவனை மகிமைப்படுத்துங்கள்.”

- இந்த வசனம் உங்களுக்கு எப்படி அர்த்தமளிக்கின்றது?

2 கொரி 8:9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.

- கிறிஸ்து தரித்திரரானார் என்ற காரியம் உங்களுக்கு எப்படி அர்த்தமளிக்கின்றது?
- நீங்கள் இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்கள் என்ற காரியம் உங்களுக்கு எப்படி அர்த்தமளிக்கின்றது?

நாள் 5: என்னுடைய ஆஸ்திக்கும் ஆண்டவர்

லூக்கா 16:1-15

வச 8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். 9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதிப்பீர்கள்.

- இந்த வரிகளில், இயேசுவானவர் புத்தியுள்ள உக்கிராணக்காரரின் உவமையில், எப்படி அவனுடைய தவறான நிர்வாகத்திறனானது பண விஷயத்தில் அவனுடைய வேலையையே இழக்க நேரிடுகையில், வழக்கத்திற்கு மாறாக சில முடிவுகளை எடுத்து அவன் எல்லாவற்றையும் இழப்பதிலிருந்து தக்கவைத்துக்கொள்கிறான் என்று ஒரு கதையாக பயன்படுத்தியிருக்கிறார். இயேசு இந்த உக்கிராணக்காரரின் சில வழிகளை பாராட்டுகிறார் அவன் நியாயமற்றவனாக செயல்பட்டபோதிலும்.
- இந்த உவமையில் தேவனே எல்லாவற்றிற்கும் “எஜமான்” நாம் அனைவரும் அவருடைய புத்தியுள்ள “பணியாளர்கள்”.
- வசனம் 9ல் எப்படிப்பட்ட அர்த்தத்தை பெறுகிறீர்கள்?

வச 10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். 11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? 12. வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

- எந்தெந்த காரியங்களில் நீங்கள் “ அநேகத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறீர்கள் ” ?
- இன்று தேவன் உங்களிடத்தில் ஒப்படைத்ததை எப்படி கையாள்வது என்று இந்த வசனம் உங்களை சவாலிடுகிறது?

வச 13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

- இந்த உலகம் எப்படி எஜமானனாயிருக்கிறது என்பதை உணர்த்த இயேசுவானவர் வேறு ஏதாவது எண்ணிக்கையிலான விக்கிரகத்தையோ அல்லது தூண்டுதல்களையோ பயன்படுத்தியிருக்கலாம். “பணம்” (ஐசுவரியம் என்று மொழிப்பெயர்ப்பு செய்துக்கொள்ளலாம்) என்ற காரியத்தை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?
- பணத்தினை “நேசிப்பதில்” நாம் குற்றமுள்ளவராயிருந்தால், அது தேவனுடனான நம்முடைய உறவை எப்படி பாதிக்கின்றது என்று இயேசு போதிக்கிறார்?

வச 14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள். 15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமாண்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

- அந்தக் காலத்தில் பரிசேயர்கள் தான் “நியாயப்பிரமாணத்தைக் காக்கிறவர்களாக” இருந்தார்கள். இப்பொழுதுள்ள சீஷர்களைப்போன்றே, தங்களை மதச்சார்பாக (பூதர்கள்) கருதுபவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வெளியே காண்பிக்கும் பொருட்டு வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி அர்ப்பணிப்போடும் மற்றும் வைராக்கியத்துடனும் அத்தருணத்தில் வாழ்ந்த மக்களிடையே “பண ஆசை” இருப்பதை இயேசு கவனித்தார்.
- இயேசுவினுடைய “அர்ப்பணிப்புள்ள” மற்றும் “வைராக்கியமுள்ள” சீஷர்களாக இருந்தபோதிலும், பரிசேயர்கள் அக்காலத்தில் விழுந்த அதே வலையில் நாமும் விழ வாய்ப்புண்டு.
- இன்றைய வசனத்தில் உள்ள எந்த முக்கிய கொள்கையை உங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்?

நாள் 6: தலைமைத்துவத்தின் சவால்கள்

1. பண ஆசை சீர்கெடச்செய்யும். 1 தீமோ 6:10 சில பேர் பண ஆசையினிமித்தம் தங்களுடைய விசுவாசத்தைவிட்டு வழுவி சென்றனர். நம்முடைய இருதயத்திலும் மற்றும் சிந்தனையிலும் “நிரந்தரத்தன்மை” பிறகு “செழிப்பு” பிறகு “ஆடம்பரம்” போன்ற காரியங்களில் விருப்பம் காண்பிக்கும் நிலையில் படிப்படியாக இது நடந்தேறும்.
 - “இன்னும் அதிகம் வேண்டும் என்ற விருப்பம்” எப்படி உங்களுடைய இருதயத்தை இழுத்துச் செல்லும்?
2. பேராசையிலிருந்து உங்களுடைய இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள். லூக்கா 12:13-21 ஐசுவர்யமான மதிக்கேடன்.
 - பேராசை உங்களை எப்படி தூண்டும்?
 - இந்த உலகத்தில் பொக்கிஷத்தை சேர்த்துவைப்பதில் எந்த அளவு குற்றமுள்ளவராக இருக்கிறீர்கள்?
 - எப்படி “பரலோகத்தில் பொக்கிஷத்தை” அதிகம் சேர்த்து வைக்கலாம்?
3. அனுபவித்துக்கொள்ளுதல் கண்டனத்துக்குறியது. லூக்கா 16:19-31 ஐசுவர்யவான் மற்றும் லாசரு.
 - இப்பொழுது “ஆடம்பரத்தை” எவ்வாறு அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
 - உங்களைச் சுற்றியிருக்கக்கூடிய “ஏழை மனிதர்களை” உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

- எல்லா சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருத்தல். பிலிப் 4:10-13
- உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் அதிக மனநிறைவுடன் எப்படி இருக்கலாம்?

நாள் 7: தலைமைத்துவத்தின் மீதான பிரதிபலிப்புகள்

1 தீமோ 6:17-19. இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரணமுள்ளவர்களாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

இந்த வசனத்தை வாசிக்கும்போது இது எனக்கு பொறுந்தாது என நாம் அனைவரும் நினைக்கிறோம். இந்த உலகத்திலுள்ள அனைத்து ஐசுவரியவான்களுக்கும் தான் பொறுந்தும். அவர்களோடு ஒப்பிடுகையில் நாம் ஏழ்மையானவர்கள் என்று நினைக்கிறோம். உங்களுடைய வருமானத்தை இந்த www.globalrichlist.com இணையதளத்தில் பரிசோதிப்பதின் மூலம் நீங்கள் எவ்வளவு பணக்காரர் அல்லது ஏழை என்பது புரியும். நீங்கள் மாதம் ரூபாய் 10,000 சம்பாதித்தீர்கள் என்றால், இந்த உலகத்திலுள்ள 19.79% பணக்காரர்களின் பட்டியலில் நீங்கள் அடங்குவீர்கள். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் இந்த உலகத்திலுள்ள 100 பேரில் 80 பேர் உங்களைவிட ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள்!.

நீங்கள் மாதம் ரூபாய் 30,000 சம்பாதித்தீர்கள் என்றால், வருமானத்தை ஈட்டும் இந்த உலகத்தில் முதன்மையிடத்திலுள்ள 3.40% பணக்காரர்களின் பட்டியலில் நீங்கள் அடங்குவீர்கள். நீங்கள் மாதம் ரூபாய் 50,000 சம்பாதித்தீர்கள் என்றால், வருமானத்தை ஈட்டும் இந்த உலகத்தில் முதன்மையிடத்திலுள்ள 0.86% பணக்காரர்களின் பட்டியலில் நீங்கள் அடங்குவீர்கள்.

நீங்கள் மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பாதித்தீர்கள் என்றால், வருமானத்தை ஈட்டும் இந்த உலகத்தில் முதன்மையிடத்திலுள்ள 0.13% பணக்காரர்களின் பட்டியலில் நீங்கள் அடங்குவீர்கள்.

இந்த உலகத்திலுள்ளவர்களோடு உங்களை ஒப்பிடுகையில் நீங்கள் பணக்காரரா அல்லது ஏழையா?

தேவன் உங்களை எவ்வாறு எண்ணிப்பார்க்கிறார் - பணக்காரர் அல்லது ஏழை?

இப்பொழுது உங்களுக்குத்தெரியும் இந்த உலகத்திலுள்ளவர்களோடு உங்களை ஒப்பிடுகையில் நீங்கள் பணக்காரரா அல்லது ஏழையா எங்கே நிற்கிறீர்கள் என்று?

இந்த வசனத்தை மீண்டும் வாசித்து தேவன் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்?

- தேவனுடைய தலைமைத்துவம் மற்றும் ஆட்சித்தலைமையைப்பற்றி இந்த வாரம் நான் என்ன கற்றுக்கொண்டேன்?
- என்னைப்பற்றின எந்தக்காரியத்தை நான் உணர்ந்தேன்?
- நான் பணக்காரன் என்ற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேனா? இவையெல்லாம் என்னுடைய தூண்டுதல்களாக உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேனா?
- என்னுடைய எல்லா வளமும் தேவனிடத்திலிருந்துதான் வருகிறது என்று உண்மையாக நான் விசுவாசிக்கின்றேனா?
- தேவனுடைய பணத்திற்கு நான் பணிவிடைக்காரன் அல்லது உக்கிராணக்காரன் என்று நான் விசுவாசிக்கின்றேனா?
- தேவனுடைய வளங்களை (பணத்தையும் சேர்த்து) சரியான முறையில் கையாளவில்லையென்றால் அதுவும் பாவம் தான் என்று நான் ஒப்புக்கொள்கிறேனா?
- என்னுடைய ஜெபம் என்ன?

வாரம் 2 : உக்கிராணக்காரர்கள் (இறுதியானது)

“தேவனே அனைத்திற்கும் உரிமையாளர்; நான் அவருடைய மேலாளர்” ராண்டி அல்காரன், பொக்கிஷக் கோட்பாடு

வாரம் 2: தேவனே வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர் என்று நாம் ஒத்துக்கொள்கிறோம்; அனைத்துக் காரியங்களும் அவருடையவை; அதாவது அவரே எனக்கும் என்னுடைய சொத்துகளுக்கும் சேர்த்தே ஆண்டவர். இந்த வாரம் தேவன் நம்மை மேலாளர்களாக இருக்கும்படி நமக்கு தந்த பாத்திரத்தின் மீது கவனம் செலுத்த இருக்கிறோம்.

மனப்பாட வசனம்: மத்தேயு 25:21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

நாள் 8: உண்மையுள்ள உக்கிராணக்காரன்

“இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கூடவன். மேலும், உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம். அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி

செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?" (1.கொரிந்தியர் 4:1,2,7)

- வேதாகமப்பூர்வ உக்கிராணம் என்பது : தேவனுடைய அனைத்து வளங்களையும் தேவனுடைய வழியில் தேவனுடைய மகிமைக்காக கையாள்வதாகும்.
- உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் ஒரு "ஊழியக்காரன்" மற்றும் "உக்கிராணக்காரன்" என்பதன் அர்த்தம் என்ன?
- "ஒப்படைத்தல்" என்பது "ஒருவருடைய கவனிப்பில் (அ) பாதுகாப்பில் வைப்பதாகும்". தேவன் நம்மிடம் பல காரியங்களை ஒப்படைத்திருக்கிறார்.
தேவன் உங்களிடம் ஒப்படைத்துள்ள காரியங்களைப் பட்டியலிடுங்கள்.
> குடும்பம், உறவுமுறைகள், சொத்துகள், தாலந்துகள், வாய்ப்புகள், வேலை, மற்றவை
- உரிமம் என்பதை " ஒருவர் பாக்கியங்களை அனுபவிக்கும் தகுதியை (அ) சிறப்பு கவனிப்பை" இயல்பாக பெற்றுக்கொண்டதை நம்புவது என விளக்கலாம். இதை தேவன் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் வளங்களால் திருப்தி அடையாமல் இருப்பதை உதாரணமாக சொல்லலாம். நமக்கு உரிமம் உள்ளது என்கிற உணர்வு நம்மை உண்மையுள்ள உக்கிராணக்காரராக இருப்பதை எப்படி பாதிக்கிறது?
- உரிமம் உள்ளது என்ற உணர்வு இல்லாமல் தேவன் உங்களிடம் ஒப்படைத்துள்ள அனைத்தையும் ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரராக இருந்து நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜெபியுங்கள்.

நாள் 9: உக்கிராணக்கார உவமை

மத்தேயு 25:14-29 - இரண்டு உண்மையுள்ள உக்கிராணக்காரர்கள் மற்றும் ஒரு சோம்பேறி உக்கிராணக்காரனின் குணாதிசியத்தை விவரிக்கிறது.

- இந்த உவமை நமக்கு பொருந்தும்: தேவன் தான் ஜெமான்; நாமோ மேலாளர்கள் / உக்கிராணக்காரர்கள். 10 ஆண்டுகளில் நம்மால் 10 லட்சத்தை 10 கோடியாக மாற்றமுடியுமா? உங்களுடைய வங்கி கணக்கு மூலம் லட்சங்கள் & கோடிகள் கடந்து சென்றால் அதை நீங்கள் எப்படி கருதுவீர்கள் என நினைக்கிறீர்கள்?
- தேவன் ஒவ்வொரு உக்கிராணக்காரரிடமும் வெவ்வேறு விதமான வளங்களை ஒப்படைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கு உரிமம் உள்ளது என்ற உணர்வு உங்களிடம் தேவன் ஒப்படைத்துள்ள வளங்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துள்ள வளங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு எப்படி தூண்டுகிறது?
- எப்படி உண்மையில்லாத, சோம்பேறி உக்கிராணக்காரன் தன்னுடைய செயல்படாத தன்மையை நியாயப்படுத்தினான் (கையாள்வதற்கு விருப்பமின்மை) ?
- நீங்கள் தேவனை எப்படி விவரிப்பீர்கள் (வசனம் 21)? உண்மையுள்ள உக்கிராணத்தனத்திற்கு எப்படி தேவன் பரிசளித்தார்?

மத்தேயு 25:21 ஐ மனப்பாடம் செய்யுங்கள் !

நாள் 10: என்னுடைய உக்கிராணக்கார குணாதிசியம்

சிக்கன தன்மை (அ) தாராளத் தன்மை என்கிற 2 தன்மையில் நீங்கள் எந்த வகை?

சிக்கனமுள்ளவர்: அளவாக பயன்படுத்துதல் (அ) செலவழித்தல்; ஞானமாய் சேமித்தல் (அ) வீணாவதைத் தவிர்த்தல்; அதாவது தாராளாய் செலவழிக்காமல் இருத்தல்.

நீதிமொழிகள் 14:23 - சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

நீதிமொழிகள் 21:17 - சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

நீதிமொழிகள் 21:20 - வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப் போடுகிறான்.

நீதிமொழிகள் 31:13,17 - தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள். தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.

- சிக்கனமுள்ளவராக இருப்பதைக் குறித்து இந்த வசனங்களில் இருந்து நீங்கள் என்னக் கற்றுக் கொண்டீர்கள்?

உதார குணமுள்ளவர் : கொடுப்பதில் (அ) பகிர்வதில் சுயநலமில்லாமல் தாராளமாக கொடுப்பவர்.

- சங்கீதம் 112:5 - இரங்கி கடன் கொடுத்து, தன் காரியங்களை நியாயமான்படி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
- நீதிமொழிகள் 11:25 - உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
- நீதிமொழிகள் 31:20 - சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
○ உதாரகுணமுள்ளவராக இருப்பதைப் பற்றிய இந்த வசனங்களைப் பற்றி நீங்கள் என்னக் கற்றுக் கொள்கிறீர்கள்?

உங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய பதிலை வட்டமிடுங்கள் !

1. பணத்தைக் கையாள்வதில், நான்
அ) திட்டநிதி அறிக்கை தயாரித்து அதில் நிலைத்திருப்பேன்.
ஆ) பணத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பேன்.
இ) அனுபவிப்பதில் கவனம் செலுத்துவேன்.
ஈ) இன்றைக்கு எது பொருத்தமோ அதற்கு செலவிடுவேன் மேலும் நாளைபயிற் பற்றிக் கவலைக் கொள்ள மாட்டேன்.
2. வெளியே நான் சாப்பிடச் செல்லும்போது, நான்
அ) சிக்கனமாக இருப்பேன்

- ஆ) உணவகத்தில் நுழையும்முன் முதலில் விலையைப் பார்ப்பேன்
 இ) விலையைப் பற்றிக் பார்க்காமல் எனக்கு என்னப் பிடித்திருக்கிறதோ அதை வாங்குவேன்.
 ஈ) உணவை அனுபவித்து & மிச்சத்தைதான் வீட்டிற்கு எடுத்துச் செல்வேன்.
 3) கடைக்கு செல்வதை பற்றி விவரிக்கும் போது...
 அ) வாங்க வேண்டிய பொருள் பட்டியலை நான் தயாரித்து அதில் நிலைத்திருப்பேன்.
 ஆ) தேவை ஏற்பட்டால் மட்டுமே நான் வாங்குவேன்
 இ) நான் பட்டியல் பயன்படுத்துவதில்லை, நான் அந்த அனுபவத்தை விரும்புவேன்.
 ஈ) எனக்கு பிடித்ததை நான் பார்த்தால், நான் வாங்குவேன்.
 4. பணத்தை கையாள்வதில் நான் மிகவும் அதிகமாக மதிப்பிடுவது என்னவென்றால்...
 அ) சேமிப்பது & முதலீடு செய்வது
 ஆ) மழை நாளுக்காக எவ்வளவு சேமிக்கப்பட்டிருக்கிறது
 இ) என்னுடைய குடும்பத்திற்கு கொடுப்பது பற்றி
 ஈ) தேவனுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்க செலவழிப்பது.

நீங்கள் வட்டமிட்டதைப் பார்த்து நீங்கள் அதிகமாக "சிக்கனமுள்ளவரா" (அ) "உதாரகுணமுள்ளவரா" என கவனியுங்கள். [1&2 - சிக்கனமுள்ளவர், 3&4 - உதாரகுணமுள்ளவர்]

- ஒரு உக்கிராணக்காரராக உங்களுடைய ஒரு சில பலம் என்ன?
 ஒரு உக்கிராணக்காரராக உங்களுடைய ஒரு சில பலவீனம் என்ன?
 உங்களுடைய உக்கிராணக்கார பலவீனங்களில் எப்படி சாத்தான் தாக்ககூடும்?
 எப்படி தேவன் உங்களுடைய பலத்தை அவருடைய ராஜ்ஜியத்திற்கு பயன்படுத்த முடியும்?

நீதிமொழிகள் 23: 4-5 -

4. ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
 5. இல்லாம்பற்போகும் பொருள் மேல் உன் கண்களைப் பறக்க விடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

நாள் 11 : உக்கிராண முன்னுதாரணங்கள் : பழைய ஏற்பாடு

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். (1.பேதுரு 4:10)

நம்மில் "சிக்கனமான" உக்கிராணக்காரர்களாக இருப்பவர்கள் வசனங்கள் நம்மை சிறந்த மேலாளர்களை இருக்கும்படி அழைக்கும் போது ஒருவேளை உதாரகுணமுள்ளவர்கள் பற்றிய முன்னுதாரணங்களை பார்க்கும் போது அதிக சவாலாக இருந்தாலும் தங்களை நியாயமாக உணரலாம்.

"உதாரகுணமுள்ள" உக்கிராணக்காரர்கள் வசனங்கள் திறமையான மேலாண்மையைப் பற்றி விவரிப்பதை பார்க்கும் போது அதிக சவாலாக உணர்ந்தாலும், அதே சமயத்தில் உதாரகுணத்தை பாராட்டுவதைப் பார்க்கும் போது தங்களை நியாயப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை நாம் நம்முடைய உக்கிராண ஆளுமையைப் புரிந்துக்கொள்வோமானால், நம்மால் பொறுப்புள்ள மேலாளர்களாகவும், உதாரத்துவமாய் கொடுப்பவர்களாகவும் இருக்கமுடியும். பின்வரும் வசனங்களை கவனிக்கும் போது நாம் மிக பெரிய உக்கிராணக்காரர்களாக ஆக உதவும்.

1. வீடு: ஆதியாகமம் 12:1-9 தேவன் ஆபிரகாமை தன்னுடைய வீட்டை விட்டு விட்டு வர சொன்னார். எப்படி இந்த கதை ஒரு சிக்கனமான (அ) உதாரத்துவமுள்ள உக்கிராணக்காரராக நீங்கள் எங்கு வாழ வேண்டும் என்பதை தேவனிடம் ஒப்படைத்து விட்டு சவாலை நெருங்குவதற்கு உதவுகிறது.?
2. குடும்பம் : ஆதியாகமம் 22: 1-18 - ஆபிரகாம் தன்னுடைய மகனை பலியிடும்படி அழைக்கப்பட்டார். எப்படி இந்த கதை ஒரு சிக்கனமான (அ) உதாரத்துவமுள்ள உக்கிராணக்காரராக உங்கள் குடும்பத்தை தேவனிடம் ஒப்படைத்து விட்டு சவாலை நெருங்குவதற்கு உதவுகிறது.?
3. வாழ்க்கைக்கான வேலை: தானியேல் 6:1-28 - தானியேல் தன்னுடைய வேலையை தியாகம் செய்தார். எப்படி இந்த கதை ஒரு சிக்கனமான (அ) உதாரத்துவமுள்ள உக்கிராணக்காரராக உங்கள் வாழ்க்கைக்கான வேலையை குடும்பத்தை தேவனிடம் ஒப்படைத்து விட்டு சவாலை நெருங்குவதற்கு உதவுகிறது.?
4. பதவி: 1 இராஜாக்கள் 11 - சாலமோன் தன்னுடைய அதிகாரத்தையும் பதவியையும் பயன்படுத்தி அநேக மனைவிகளை திருமணம் செய்வதற்கும், ஏராளமான செல்வத்தை சேர்ப்பதற்கும் தன்னுடைய அதிகாரத்தை சாதகமாக்கிக் கொண்டார். அவருடைய தவறான முன்னுதாரணத்தின் மூலம் உக்கிராணக்காரரானதை பற்றி நீங்கள் என்ன பாடங்களை கற்றுக்கொள்கிறீர்கள்?

பிரதிபலிப்பு: எப்படி இந்த பத்திகள் தேவனுடைய வளங்களின் மேலாளராக உங்கள் பங்கை புரிந்து கொள்ள உதவுகிறது?

நாள் 12: உக்கிராண முன்னுதாரணங்கள் : புதிய ஏற்பாடு

நாம் புதிய ஏற்பாட்டுக்குள் கடந்து வரும் போது, இயேசு உயர்நிலை சரணடைதலைக்கு நம்மை அழைக்கும் அநேக உதாரணங்கள் உள்ளன. இயேசுவே கர்த்தர் = எஜமான். நம்முடைய வாழ்க்கை இனிமேற்பட்டு நமக்கு சொந்தமல்ல. பின்வரும் உதாரணங்களை

கருத்தில் கொண்டு எப்படி இந்த உதாரணங்களை உங்களுடைய உக்கிராணகார வாழ்க்கைக்கு ஒரு சிக்கனமான (அ) உதாரத்துவமுள்ள உக்கிராணக்காரராக செயல்படுத்த முடியும் எனப் பாருங்கள்.

1. **வாழ்க்கைக்கான வேலை:** மத்தேயு 4:18-22 - எல்லா அப்போஸ்தலர்களுமே தங்களுடைய வாழ்க்கைக்கான வேலைகளான மீன்பிடித்தல், வரிவசூல் செய்தல் இன்னும் பவுல் ஒரு பரிசேயனாக விட்டுக்கொடுத்தனர். நாம் நம்முடைய வாழ்க்கைக்கான வேலையை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் வேலைக்கும் மேலாக தேவனுக்கென்று கொடுக்கலாம்.
2. **உறவுமுறைகள்:** யோவான் 15:18-25 - இயேசு நாம் சிநேகிதர்களை இழந்து போவோம் என்று எச்சரிக்கிறார். " எல்லோரும் நம்மை பகைப்பார்கள்" ஒருவேளை நம்மிடம் நன்றாக பேசுகிறார்கள் என்றால் நாம் அவரை பின்பற்றுபவர்களாக இருக்கவில்லை எனலாம். நம்முடைய அனைத்து உறவுமுறைகளும் தேவனுக்கு சொந்தமானது.
3. **சொத்துக்கள்:** அப்போஸ்தலர் 4:32-37 - விசுவாசிகள் சந்தோஷமாக தங்களுடைய சொத்துகளையெல்லாம், இன்னும் தங்களுடைய விடுகளையும் கூட தங்களுடைய ஆவிக்குரிய குடும்பத்திற்கு, சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்களுக்கென்று கொடுத்து விட்டார்கள். (மாற்கு 10:29-30)
4. **எதிர்காலம்:** யாக்கோபு 4:13-17 - யாக்கோபு விசுவாசிகள் யாரொருவர் தங்களுடைய எதிர்காலத்தை பற்றி திட்டமிடுகிறார்களோ அவர்களிடம் சவால் விடுகிறார். முதலில் அது தேவ சித்தமா என கேட்டு பின்னர் அவரிடம் தங்களுடைய எதிர்காலத்தை அர்ப்பணிக்கும்படி கூறுகிறார்.
5. **அனைத்தையும்:** லூக்கா 14:33 - அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

விடை: மத்தேயு 19:29 - என் நாமத்தினிமித்தம் விட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளையையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.

பிரதிபலிப்பு: எப்படி இந்த பத்திகள் தேவனுடைய வளங்களின் மேலாளராக உங்கள் பங்கை புரிந்து கொள்ள உதவுகிறது?

நாள் 13: உக்கிராணத்துவத்தின் சவால்கள்

சாத்தான் தேவனுடைய திட்டத்தை அறிந்திருக்கிறபடியால் "நாம் நமது மனம் புதிதாகிறதினாலே மறுருபமடையாமல்" "இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கும்படி" (ரோமர் 12:2) பல விதங்களில் தூண்டுகிறான். "அவனுடைய தந்திரங்களை அறிந்திருக்கிறபடியால்" நாம் எப்பொழுதும் கண்டிப்பாக ஜெபித்து, முன்சூட்டியே நம்முடைய தூண்டுதல்களை தெரிவிக்க வேண்டும். இந்த வசனங்கள் சிக்கனமான மற்றும் உதாரத்துவமுள்ள உக்கிராணக்காரர்களாக சில சவால்களை அடையாளம் காண உதவுகிறது.

1. **கவலை :** மத்தேயு 6:25 - "ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? "
 - நாம் எப்பொழுது அதிக உணர்வுகளால் நிரம்பும் போது, நம்முடைய தூண்டுதல் கிலேசமாக இருக்குமே தவிர நம்பிக்கையாக இருக்காது. அந்த தழுவில் தேவன் உண்மையிலேயே அக்கறை செலுத்துகிறாரா, நமக்கு தேவையானவற்றை எல்லாம் அளித்திருக்கிறாரா, எதிர்காலத்தில் நம்மை அவர் பார்த்துக்கொள்வாரா என கேட்போம். நம்பிக்கைக்கு அர்ப்பணிக்க, முடிவெடுக்க ஒரு கண்ணோட்டம் தேவைப்படுகிறது.
 - தேவத்துவ கண்ணோட்டம், ஒரு சீஷனுடைய அர்ப்பணிப்பு மற்றும் நம்புவதற்கான முடிவு கொண்டிருக்க ஜெபியுங்கள்.
2. **முன்னுரிமைகள்:** மத்தேயு 6:33 "முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளைல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்."
 - சிக்கனமானவர் பொறுப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும்படியும், உதாரத்துவமுள்ளவர் கொடுப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும்படியும் தூண்டப்படலாம். முதலாவது இராஜ்ஜியத்தைத் தேடுவதென்பது பொறுப்புணர்வு மற்றும் உதாரத்துவத்தை சமமாக கையாள்வதே உக்கிராணத்துவத்தை செயல்படுத்துவதாகும். தேவனுடைய அனைத்து வளங்களையும் தேவனுடைய வழிகளில் தேவனுடைய மகிமைக்காக கையாள்வதாகும்.
 - நம்முடைய பாரபட்சமின்றி தேவனுடைய சித்தத்தின்படி முன்னுரிமைகளை அளிக்கக்கூடிய இருதயத்திற்காக ஜெபியுங்கள்.
3. **ஜாக்கிரதை:**

நீதிமொழிகள்: 13: 4 - சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

நீதிமொழிகள் 10:4 - சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

 - இருப்பினும் சில மக்கள் இயற்கையாகவே மற்றவர்களைவிட அதிக கடின உழைப்பாளிகளாகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாகவும் இருப்பர். உண்மையென்னவென்றால், நாம் அனைவருமே சில பகுதிகளில் கடினமாக உழைத்துவிட்டு மற்ற பகுதிகளை கை நழுவி செல்ல விட்டு விடுவோம்.
 - இயேசு நம்மை "இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்க பிரயாசப்படுங்கள்" என்று சவால் விடுகிறார். சீஷத்துவம் என்பது " நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவது" என்ற அர்ப்பணிப்பையும் உள்ளடக்கியது என்று நாம் புரிந்து கொள்கிறோம்.(பிலிப்பியர் 2:12) மேலும் கிரியை தான் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்டுகிறது. (யாக்கோபு 2:14)
 - உங்களுடைய வளங்களை கையாள்வதற்கு மனதுண்டாகும்படியாகவும், மாறுவதற்கு தடையுண்டாக்குகின்ற எந்த சோம்பேறிதனத்தையும் மேற்கொள்வதற்கும் ஜெபியுங்கள்.
 - மற்றொரு சீஷருக்கு சேதத்தை உண்டாக்கும் சோம்பேறிதனத்தை குறித்து அறிக்கையிட்டு, தேவனுடைய வளங்களை சிறப்பாகக் கையாள்கிற உக்கிராணக்காரராக நீங்கள் இருப்பதற்கு தயார்படுத்தவும் உங்களுடைய இருதயத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

4. முடிவுகள்: யோசனா 24:15 - யோசனா இஸ்ரவேலர்களிடம் " யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்" என்று சவால் விடுக்கிறார். முடிவெடுக்காமல் குணாதிசிய மாற்றம் வராது. இன்று உங்களுடைய உக்கிராணத்துவ சவால்களை மேற்கொள்வதற்கு எடுத்த சில முடிவகளை எழுதுங்கள்.

- முடிவு 1:
முடிவு 2:
முடிவு 3:

நாள் 14: தேவனுடைய சந்தோஷம்

எரிக் லிடில் என்பவருடைய பிரபலமான வார்த்தை என்னவென்றால் " நான் எப்பொழுது ஓடினேனோ அப்பொழுது தேவனுடைய சந்தோஷத்தை உணர்ந்தேன்" எப்பொழுது தேவனுடைய வளங்களை நன்றாக கையாள்கிறோமோ அப்பொழுது நாம் கொடுப்பவர்களாக இருந்து தேவனுடைய சந்தோஷத்தை உணர முடியும். பின்வரும் வசனங்களை கருத்தில் கொண்டு நம்முடைய கொடுப்பதில் தேவனுடைய சந்தோஷத்தை பற்றி எந்த பிரதிபலிப்பையும் எழுதுங்கள்.

1. தேவனுடைய சந்தோஷம்:

யோவான் 3:16 - அவர் தன்னுடைய மகனையே மனதார, மகிழ்ச்சியோடு, எதிர்பார்த்து கொடுத்தார்.

2. இயேசுவின் சந்தோஷம்:

எபிரேயர் 12:2 - "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து," லூக்கா 9:57-58 - இயேசு சவால் மிகுந்த வாழ்க்கைமுறையை தெரிந்து கொண்டார். இன்னும் பரலோகத்தில் இருக்காமல் இங்கு வருவதைத் தெரிந்து கொண்டார்.

3. நம்முடைய சந்தோஷம்:

- அப்போஸ்தலர் 20:35 - "வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" பாக்கியவான் = அதிகபடியான சந்தோஷமுள்ளவன்.
- 2.கொரிந்தியர் 9:7 - "உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" கொடுப்பதே சந்தோஷம்.

கொடுப்பதில் தேவனுடைய சந்தோஷத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது என்ன படம் தோன்றுகிறது?

முடிவுரை: பண வரவு திட்டம் தயாரித்தல் (வரவு செலவு திட்டக் கணக்கு)

வரவு செலவு திட்டமானது உங்களுடைய பணம் எங்கு சென்றது என்று திகைக்க வைக்காமல், எங்கு செல்லவேண்டும் என்று கூறுவதாகும்.

- நீங்கள் ரூ.20,000/- ம் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு சம்பாதித்தால் உங்கள் கணக்கில் ரூ.24 லட்சங்கள் சேரும்.
- ஒவ்வொரு ரூபாய்க்கும் அது எந்த பிரிவில் செலவிடப்பட வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். அதன் மூலம் வரவு - செலவு = பூஜ்ஜியம்.
- சவால் என்னவென்றால் ஒவ்வொரு மாதமும் வரவு செலவு திட்டத்தை சமன்படுத்த வேண்டும்.
- உங்களுக்கு உதவி வேண்டுமானால் உங்களுடைய தலைவரிடம் பேசி மாத நிதிநிலை அறிக்கை தாளனை பெற்றுக் கொள்ளுங்கள்.
○செலவுகள் உள்ளடக்கியது : காணிக்கை, வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், தண்ணீர், மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல், பயணங்கள், மளிகை சாமான்கள், உடைகள், மாத தவணை, வெளியில் சாப்பிடுதல், தனி பராமரிப்பு (முடி, நகம் வெட்டுதல்,) மருத்துவ செலவு, கேளிக்கை (திரைப்படம், விளையாட்டுகள்), பரிசுகள் மற்றும் சேமிப்புகளும்.
- நம்மில் யாரும் நாம் துவங்கும் போது நன்றாக வரவு செலவு திட்டம் செயல்படுத்துதில்லை.
○ சோர்ந்து போகாதீர்கள் ! இது பொதுவாக "நல்ல" வரவு செலவு திட்டம் தயாரிக்க முன்று மாதங்கள் எடுக்கும்.
- நீங்கள் கடினமாக உழைத்து உங்கள் லட்சங்களை சம்பாதிப்பது அதை இழக்கத்தானா?
- உதவி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென கணக்கு கேட்கும் கூட்டாளியை தேடிக்கொள்ளுங்கள் !

3வது வாரம் : கடன் யானை

"என்னுடைய இருதயம் எப்பொழுதுமே தேவனுடைய பணத்தையே பின்பற்றுகிறது" ராண்டி அல்காரன், பொக்கிஷ கோட்பாடு

வாரம் 1: நாங்கள் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரை அங்கிகரிக்கிறோம்.

வாரம் 2: தேவன் எங்களை நம்பி ஒப்படைத்துள்ள ஒவ்வொரு வளங்களுக்கும் மேலாளர்களாக / உக்கிராணக்காரராக ஊழியம் செய்கிறோம்.

வாரம் 3: இப்பொழுது சாத்தானின் தந்திரங்களில் ஒன்றான கடனை வெளிப்படுத்த வேண்டும்.

மனப்பாட வசனம்: ரோமர் 13:8 - ஒருவரிடத்திலொருவர் அன்பு கூருகிற கடனையல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

நாள் 15 : தேவனுடைய பிழைப்பூட்டல்

ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

- தேவன் ஆபிரகாமிடம் அவருடைய மகனை பலியிடச் சொன்னார். இருப்பினும் ஆபிரகாமுடைய காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்ததை வழங்கினார்.
- என்ன சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்கு தரமாட்டார் என்று தேவனை நம்ப முடியாமல் தூண்டப்படுகிறீர்கள்?

2. மத்தேயு 6:26 - ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
 - இயேசுவின் சவால்: ஆகாயத்துப் பட்சிகளுக்கு பிழைப்பூட்டுகிற தேவன் உங்களுக்கும் பிழைப்பூட்டுவார் என்று நம்புங்கள்.
 - எப்படி தேவன் உங்களுக்கு பிழைப்பூட்டுகிறார்?
3. பிலிப்பியர் 4:19 - என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
 - பவுல் சீஷர்களை அவர்களுடைய தேவைகளையெல்லாம் தேவன் நிறைவாக்குவார் என உற்சாகப்படுத்துகிறார்.
- எந்த பகுதிகளில் தேவன் உங்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜெபிக்க வேண்டும்?
4. 1.தீமோத்தேயு 6:17-19 - இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
 - எது ஐசுவரியவான்களை கொடுக்கக்கூடிய தேவன் மேல் நம்பிக்கைக் கொள்ள செய்யாமல்போகிறது என பவுல் நம்புகிறார்?
 - " எல்லாவற்றையும் தேவன் நாம் அனுபவிக்க வேண்டும் என்று நன்மை ஆசிரவதித்திருக்கிறார் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?
 - எப்படி இந்த கட்டளை உங்களுக்கு செயல்படக் கூடும்?
 - தேவன் உங்களுடைய வாழ்க்கையில் கொடுத்துள்ளவற்றைப் பற்றிய கண்ணோட்டத்திற்காக ஜெபியுங்கள்.

நாள் 16 : உலகத்தினுடைய செய்தி 1

முன்னுரை : சாத்தானின் தந்திரங்கள்

யாத்திராகமம் 22: 25 - உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம்.

யோவான் 8:44 - நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாத படியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிற படியால் அவன் பொய் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். [செய்தி]

வெளிப்படுத்தின விசேஷம் 12:9 - உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழுத்தள்ளப்பட்டது, அதனோடே கூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

1. நீங்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறீர்கள்:

வரலாற்றில் மிக அதிகமாக சந்தைப்படுத்தப்பட்ட பொருள் தான் கடன்!

- 1910 - சியர்ஸ் குறிப்பேடு சொல்கிறது, " கடனுக்கு வாங்குவது என்பது முட்டாள்தனம்" .:போர்டு கடனுக்கு வாங்குவதை தடை செய்துள்ளது.
- 1950 - டைனர்ஸ் கிளப் - உணவகங்களில் வசதியான முறையில் பணம் செலுத்தும் முறையை உருவாக்கியது.
- 1958 - அமெரிக்க வங்கி 60,000 பேருக்கு "பாங்க் அமெர்க்கார்ட்" எனும் அட்டையை அனுப்பியது. - பின்னர் " வீசா" என்று 1976 ம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது.
- 2010 - கடன் அட்டை தொழிலில் \$150 பில்லியன் மொத்த வருமானமாக / ஆண்டிற்கு ஈட்டியது. நம்முடைய முன்னோர்கள் கடனை ஒரு பாவமாக பார்த்தார்கள் . (இயேசு ஜெபிக்கும் போது " எங்களுடைய கடனை எங்களுக்கு மன்னியும்" என்று ஜெபித்தார்.

என்ன மாறியுள்ளது? அவர்கள் தவறினார்களா? கடனுடன் வாழ்வதை "பரவாயில்லை" என்று நம்ப ஆரம்பித்து விட்டீர்களா?

2. பொய்களுக்கு பிதாவாயிருக்கிறான்!!!

வெகுஜன பிரச்சாரத்தின் விளைவாக நாமும் அநேக பொய்களை நம்ப ஆரம்பித்து விட்டோம்:

பொய்: எங்களுடைய சொத்துகளை கையாள்வதற்கு கடன் உதவுகிறது.

உண்மை: சொத்து சமன்பாட்டின் தவறான பக்கத்தில் உங்களை இடுகிறது.

பொய்: மாத அடிப்படையில் பணம் செலுத்துவதற்கு கணக்கிடுவது ஒருவேளை என்னால் ஒரு பொருளை வாங்க முடியுமா என பார்க்க உதவுகிறது.

உண்மை: எந்த விற்பனையாளரும் மாத தவணையில் பணம் செலுத்துவது பற்றி பேசுவது என்றாலே பொருளுடைய உண்மையான விலையைப் பற்றி யோசிக்க விடாமல் இருப்பதற்காகவே கடனை பற்றி தூண்டுகின்றனர்.

பொய்: கடன் அட்டைகள் திரும்ப தரும் பணம் (அ) பண சேமிப்பு சலுகைகள் அளிக்கிறது.

உண்மை: ரொக்கம் கொடுத்து செலவிடுவதைக் காட்டிலும் நீங்கள் 20% அதிகமாகவே செலவிடுவீர்கள். ஆகவே நீங்கள் 20% திரும்பப் பெறவில்லையென்றால், நீங்கள் எந்த பணத்தையும் சேமிக்கவில்லையென்று அர்த்தம்!

என்ன பொய்களுக்கு நீங்கள் உரிமம் வைத்திருக்கிறீர்கள்?

நாள் 17: உலகத்தினுடைய செய்தி 2

நீதிமொழிகள் 18:11 - ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில் போலிருக்கும்.

- நினைவூட்டல் : நீங்கள் ஐசுவரியவான். ஆமாம், நான் உண்மையில் தான் சொல்கிறேன்.
- எச்சரிக்கை : நீங்கள் உலகத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்.
- ஆபத்து : சொத்துகள் மீது அதிகபடியான பாதுகாப்பை வைத்திருக்கிறீர்கள்.
- பிரச்சனை : பொய்யான தேவனை துரத்திக்கொண்டு உங்களை நீங்களே நெரித்துக் கொள்கிறீர்கள். உங்களால் தேவனுக்கும் பணத்திற்கும் ஊழியம் செய்யமுடியாது.

1. நம்முடைய அண்டைவிட்டாரோடு வைத்துக்கொள்ளுங்கள்:

நாமெல்லோரும் இந்த வாக்கியத்தை கேட்டிருப்போம். ஆனால் உங்களுடைய செலவழிக்கும் பழக்கங்களை கவனியுங்கள் மேலும் உங்களுக்கு உண்மையில் அருமையான வீடு, சொகுசு உந்து , பெரிய தொலைக்காட்சி, (அ) அந்த நாகரீக உடைகள் தேவையா என முடிவெடுங்கள். இந்த ஆடம்பரங்கள் தோற்றத்தை விளம்பரப்படுத்துகின்றன. அவைகள் உங்களுடைய வாழ்வதற்கான தரத்தை அதிகரிக்கின்றன, உங்களுடைய தகுதிக்கு மீறி வாழ தூண்டுகின்றன. இந்த தந்திரம் உங்களுடைய கொடுக்கும் தரத்தை குறைத்து விட்டதா?

2. சமீபத்திய மின்னணு சாதனங்கள்: நம் அனைவருக்கும் பளபளக்கும் புதிய பொம்மைகள் பிடிக்கும். எப்படி உலகத்தினுடைய விளம்பரத்தின் செய்தி உங்களுடைய உண்மையான வாங்கும் திறனுக்கு மிஞ்சி சமீபத்திய மின்னணு சாதனங்களை வாங்க தூண்டுகிறது?

3. மேம்பட்ட காரியங்கள்: உண்மையில் நம்முடைய பலவீனம் சொகுசு தான். நாம் வெளியில் அருமையான உணவகங்களில் உணவருந்த விரும்புகின்றோம். அருமையான விடுமுறைகளை கழிக்க விரும்புகின்றோம். அழகு நிலையங்களில் நம்மை அழகுபடுத்தி பராமரிக்க விரும்புகின்றோம். இந்த காரியங்கள் எதுவுமே பாவங்கள் இல்லை. ஆனால் முன்னதாக இந்த செலவினத்தை உங்களால் தாங்க முடியுமா என கணக்கிட்டு பார்த்திருக்கிறீர்களா? (அ) ஒரு அழுத்தம் உண்டானவுடன் நீங்களாகவே உடனடி முடிவெடுத்து செலவிடுகிறீர்களா? உண்மையில் நீங்கள் உலகத்தின் செய்தியை வாங்கியுள்ளீர்கள்? “ இன்றைக்கு உங்களுக்கு ஒரு நிறுத்தம் தேவை” ஏன் விளம்பரதாரர்கள் “ நம்மை நாமே அழித்துக்கொள்ளும்படி” நம்மிடம் கூறுகிறார்கள்? அதனால் அவர்களுடைய பொருட்களை வாங்குவோம்.

கொஞ்சம் நேரம் செலவழித்து எப்படி சாத்தானும் உலகமும் நமக்கு உண்மையில் தேவையில்லாத காரியங்களை உங்களுக்கு ஏதோ தேவையானது போன்ற செய்தியை விற்பதை பற்றி ஜெபம் செய்யுங்கள். இந்த காரியங்கள் உங்களை சந்தோஷப் படுத்துகிறதா?

நாள் 18: கடன் கொடுப்பது மற்றும் கடன் வாங்குவது

நீதி 22: 7. ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

உங்களுக்கு கடன் இருந்ததானால் நீங்கள் கடனாளி. கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

இந்த வசனத்தை நம்ப முடியவில்லையா? கடன் வாங்கினவரிடத்தில் அந்த பணத்தை அவர் திரும்ப கேட்க வரும்போது திரும்பி தராமலும் மற்றும் உங்களுடைய கடன் மூலம் ஏதாவது விளைவுகள் வருகிறதா என்றும் பாருங்கள். இப்பொழுது நீங்கள் யாருக்கு அடிமையாக இருக்கிறீர்கள்? (நீங்கள் கடன் பட்டிருக்கும் நிறுவனங்களை பட்டியலிடவும்)

நீதி 22: 26. கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. 27. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

சில அறிவுரைகள்:

1. **பணத்தை கடன் வாங்காதீர்கள்.** கடன் கொடுத்தவனுக்கு நீங்கள் அடிமையாய்விடுவீர்கள். அது உங்களுடைய உறவுமுறையை சிவிடும். மாதந்தோறும் அதிகமாக வட்டி விதிக்கும் தனியார் நிறுவனங்களிடத்தில் கடனோ அல்லது தனிப்பட்ட கடனோ எடுக்கவேண்டாம். (மாதம் 2 ரூபாய் வட்டி என்று உங்களை கவர்ந்து இழுக்கும் விதமாக கூறுவார்கள். அது ஆண்டுக்கு $12 \times 2 + 24\%$ வட்டி என்று அர்த்தம் இது மிகப்பெரிய தொகையாகும். அநேக மக்கள் துரதிஷ்டவசமாக மாதம் 3 ரூபாய் அல்லது 4 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். இப்படிப்பட்ட கடனை திரும்ப செலுத்துவது என்பது ஒரு முடியாத காரியமாக மாறிவிடும்.)
2. **கடன் கொடுக்காதீர்கள்.** ஒரு நண்பருக்கு கடன் கொடுக்காதீர்கள் - அது உங்களுடைய உறவை பாதிப்பதுடன் அவர்களை உங்களுக்கு “அடிமை” யாக மாற்றிவிடும். “மற்றவர்களிடத்தில் திரும்ப பணத்தை எதிர்பார்க்காமல் கொடுப்பதை” இயேசு போதித்திருக்கிறார். ஒரு பரிசாக கொடுப்பதை எண்ணிப்பாருங்கள்.
3. **பிறருடைய கடனுக்காக கையெழுத்திடாதீர்கள்.** கடன் வாங்கும் அந்த நபர் திரும்ப செலுத்துவார் என்ற நம்பிக்கை வாங்கிக்கு இல்லை. நீங்கள் கையெழுத்திடும் கட்டாயம் வரும் நிலையில் நீங்களே கடன் எடுத்துவிடுங்கள்.
4. **கடனை ஒருங்கிணைப்பு செய்யாதீர்கள்.** கடன் வாங்கி கடன் அடைப்பது என்பது வீணான செயல். இப்படிப்பட்ட அமைப்பு நிறுவனங்கள் வெறும் ஏமாற்றுபவைகள் - உங்களுடைய பணத்தை பிடிப்பதின்மூலம் அவர்களின் தொழிலில் அதிக லாபம் ஈட்டவே நினைக்கிறார்கள்.

கடன் கொடுப்பது மற்றும் கடன் வாங்குவது போன்ற பழக்கத்தில் நீங்கள் என்னென்ன வழிகளில் மறுபரிசீலனை செய்யவேண்டும்?

நாள் 19: கணக்கு போடுங்கள் - கூட்டு வட்டி விதி

நீதிமொழிகள் 13:11 - வஞ்சனையினால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

கூட்டுவட்டி விதியானது ஒன்று உங்களுக்கு எதிராக (கடன்) செயல்படும் அல்லது உங்களுக்காக (முதலீடு) செயல்படும்.

இரண்டு உதாரணங்கள்:

கடன் கூடுதல்: 30 வயதுள்ள தம்பதியான ஜான் மற்றும் ஜேன், ரூ.10,000/- ஐ தங்களுடைய மகன்களின் முதல் பிறந்த நாளின் விருந்திற்காக கடனாக வாங்கினார்கள். அவர்களிடம் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.3 /- வட்டி எனக் கூறப்பட்டது. அவர்கள் இவ்வளவு சிறிய தொகை தானே வட்டியாக வாங்கப்படுகிறது என நினைத்து கடன் வாங்கினார்கள். ஆனால் உண்மையான வட்டி மாதத்திற்கு 3% என்பதாய் இருந்தது. அதன்படி ரூ. 14,258 ஐ வருட முடிவில் வட்டியுடன் கட்ட வேண்டும் என்பதாய் இருந்தது. ஆகவே கூட்டு வட்டி மட்டும் 42.58% எகிறி விட்டது. ஒருவேளை நீங்கள் கடன் வாங்கி விட்டு அதை 2 ஆண்டுகள் கழித்து திருப்பி செலுத்துவது என்றால் ரூ. 20,328 ஐ செலுத்த வேண்டும். [நீங்கள் வாங்கிய கடனைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்] இப்படியாக தான் கடன் அட்டை நிறுவனம் மற்றும் பல கடன் தருபவர்கள் கடன் கொடுக்கிறார்கள்.

கடன் கூடுதல்: டீனாவின் பெற்றோர் அவளுடைய திருமணத்திற்கு என கொஞ்சம் நகை வாங்கலாம் என நினைத்தார்கள். ஆகவே தங்களுடைய அண்டைவீட்டுக்காரரிடம்

ரூ.50,000 /- வாங்கி 2 வருடங்களில் திருப்பி தருவதாக கூறி வாங்கினார்கள். அண்டை வீட்டுக்காரர் 2 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ.1,268 /-வட்டி எனக் கூறினார். ஆகவே கடனுக்கான சிறிய தொகை தான் வட்டி என நினைத்து வாங்கினார்கள். ஆனால் உண்மையில் இது வெறும் வட்டி மட்டும் கூட்டினால் ரூ. 30,422 /- 2 வருடங்களுக்கு செலுத்த வேண்டும், மேலும் ரூ. 50,000 /- அசல் தொகை வாங்கியது வேறு செலுத்த வேண்டும். இறுதியில் நீங்கள் ரூ. 80,422/- ஐ 2 ஆண்டு முடிவில் செலுத்த வேண்டியிருந்தது.

சொத்து உருவாக்கம்: ஒவ்வொரு மாதமும் ரூ. 500 ஐ வங்கியில் தொடர் வைப்பு நிதியில் 8.5% வருட வட்டிக்கு 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வீர்கள் என்றால் 5 ஆண்டுகள் முடிவில் ரூ. 37,425 /- கிடைக்கும். இது ஒரு சிறு தொகை என்றாலும் மாதமாதம் நீங்கள் புத்திசாலிதனமான சேமிப்பாக இருக்கும்.

- பணக்காரராவதற்கான திறன் வாய்ந்த எந்த தந்திரமும் இதுவரை இல்லை.
- லட்சாதிபதிகள் பயன்படுத்தப்பட்ட காரை மட்டுமே வாங்குவார்கள் மேலும் தங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு கவரக்கூடிய வீடுகளில் வசிப்பதில்லை.
- அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டுகள் கீழ் தட்டு மக்களை இரையாக்கி மாநிலத்திற்கு பணத்தை சேர்க்கிறது.
- தேவன் உங்களிடம் ஒப்படைத்த சில வளங்களை கையாள்வதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கும் போது மட்டும் அதிகமாக எதிர்பாருங்கள்.

லூக்கா 16:10 ஐ மீண்டும் பிரதிபலியுங்கள். “ கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

- நீங்கள் எப்படி உங்களுடைய வாழ்க்கையில் கூட்டு வட்டி விதியை செயல்படுத்தப் போகிறீர்கள்?

நாள் 20 : என்னுடைய கடனை சொந்தங்கொண்டாடுதல்

சங்கீதம் 37 : 21-26 - துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்.

22. துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்.

23. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

25. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.

26. அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசிரவதிக்கப்படும்.

- துன்மார்க்கன் கடன் வாங்கி அதனுடைய எதிர்விளைவுகளை செலுத்துகிறான்.
- தேவன் நீதிமானை பார்த்துக் கொள்கிறார் - ஜெபித்து, அறிவுரைகளை பெற்று, கடன் வாங்குவதைத் தவிர்ப்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்.
- நாம் எப்பொழுது கடன் வாங்குகிறோமோ, நாம் தேவனோடு “ நீ எனக்கு என்னக் கொடுத்திருக்கிறீரோ அது போதுமானது அல்ல” என்று சொல்கிறோம்.
- சங்கீதக்காரன் எப்படி நீதிமானைப் பற்றி விவரிக்கிறார்?

விக்கிபீடியா கட்டுரையில் கடன் பற்றிச் சொல்லப்படும் போது, அதிகபடியான கடன் வாங்குதல் மிக மோசமான சமூக எதிர்விளைவுகளான, பொருளாதார கஷ்டம், மோசமான உடல் மற்றும் மன ஆரோக்கியம், குடும்ப அழுத்தம், அவமான உணர்வு, வேலை பெறுவதில் சிக்கல், அடிப்படை பொருளாதார சேவையிலிருந்து விலக்கு, வேலை விபத்துகள் மற்றும் தொழிற்சாலை வியாதி, சமூக உறவில் ஏற்படக்கூடிய கறை, வேலைக்கு விடுப்பு எடுத்தல் மற்றும் நிறுவன அர்ப்பணிப்பில் குறைவு, பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் உறவில் பதற்றங்கள் உண்டாகும்.

கடன் பாதிப்புகள்: ஆரோக்கியம், குடும்பம், வாழ்க்கைக்கான வேலை, செயல்பாடு, உறவுமுறைகள், மற்றும் சுய ஆய்வு / மதிப்பு ! எப்படி கடன் உங்களை பாதித்திருக்கிறது எனப் பாருங்கள். இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கவலையுற்று இருப்பீர்களானால் அதை உங்களுடைய உணர்வுகளில்ச செயல்பட்டு உதவுக்கூடிய ஒருவரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இது மன அழுத்தத்திற்கு, எதிர்பார்க்காத குணமாற்றங்கள், தீவிர யோசனைகள் (அ) பயத்திற்கு இட்டு செல்லுமானால் தொழிற்முறை உதவிகளைப் பெற்றுக்கொள்ளுவதைப் பற்றி யோசியுங்கள்.

மீண்டும் 15ம் நாளின் (தேவனுடைய வழங்கல்) வசனங்களை வாசியுங்கள். மற்றும் தேவன் என்ன கொடுத்துள்ளாரோ அதில் தேவனை முற்றிலும் நம்புவதற்குரிய இருதயத்தை பெற ஜெபியுங்கள்.

நாள் 21 : முடிவெடுங்கள்:

நீதிமொழிகள் 23:4 - ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

நீதிமொழிகள் 21:25-26 - சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

26. அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.

- கடன் வங்கியை பணக்காரராகவும் ஜனங்களை ஏழையாகவும் மாற்றுகிறது.
- பணக்காரராவதற்கான திறன் வாய்ந்த எந்த தந்திரமும் இதுவரை இல்லை.
- கடன் கொடுத்தவருக்கு கடன் வாங்கியவர் எப்பொழுதுமே அடிமை தான் !
- கடன் பற்றி கணக்கிட முடிவெடுங்கள், உங்களுடைய நிதி பற்றி சீர்திருத்தம் செய்யுங்கள், வரவு செலவின் படி வாழ வேண்டும் என தீர்மானித்து, கடனிலிருந்து விடுபடுங்கள் !

ரோமர் 13:8 - ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; இந்த வாரத்தில் கடன் பற்றிய பாடங்களை பற்றி உங்களுடைய தீர்மானங்கள் என்ன?

வாரம் - 4

பரலோகத்திலுள்ள பொக்கிஷம் (இறுதி)

கொடுக்கும் குணமே நாம் பொருளாசையிலிருந்து வெளிவருவதற்க்கான ஒரே மாற்று வழி - ரண்டி அல்கோன், புத்தகம்- பொக்கிஷ கொள்கை.

கடனிலிருந்து வெளிவருவதைக் காட்டிலும் பொருளாசையிலிருந்து வெளி வர போராடுவதே அதிக முயற்சி தேவை. பரலோகத்திலுள்ள பொக்கிஷத்தை எளிதாக விட்டுவிடுவோமானால் சகலவித பொக்கிஷத்தையும் இவ்வுலகம் நமக்கு தரும். சீஷர்களாக, பொக்கிஷத்தைத் தேடி தேவனைக் கண்டடைந்தோம்! எல்லா வழிகளிலும் எல்லா ஆத்துமாவிற்கும் இப்பொக்கிஷத்தை தருவதின் மூலம் பரலோகத்தில் நம்முடைய பொக்கிஷத்தை சேர்த்து வைக்கிறோம். தேவனின் மிகுதியான ஏற்பாடு நான் சொகுசாக வாழ்வதற்கு அல்ல. அது நான் பிறருக்கு உதவுவதற்காகவே தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார் - ரண்டி அல்கோன்.

மனப்பாட வசனம்

II கொரிந்தியர் 9 : 11.

தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

நாள் - 22

பொக்கிஷ வேட்டை

பொக்கிஷம், இந்த வார்த்தையே நம்மை தேடவும் மற்றும் வேட்டையாடவும் வசீகரிக்கும்.

ஒருவேளை, நமக்கு அதிர்ஷ்டம் கிடைத்தால் அது நம்முடைய பணப் பிரச்சினைகளை தீர்க்கும். பொக்கிஷம் என்பது அனைவரும் தேடும் ஒன்று. அது பணமாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நல்வாழ்க்கைக்கான இரகசியமாகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளின் தீர்வாகவோ இருக்கலாம்.

பொக்கிஷத்தை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இயேசு அறிந்திருக்கிறார். அநேகர் பொக்கிஷத்தையும் சொத்துக்களையும் ஒன்று எனத் தவறாக நினைப்பார்கள் என்பதையும் இயேசு அறிவார். வெப்ஸ்டரில் பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு, "மிகச் சிறந்த மதிப்புள்ள ஒன்றை" அர்த்தமாக விளக்குகிறது. "மதிப்பிற்குரிய, எங்கும் கிடைக்காத விலைமதிப்பற்ற ஒரு நபரையும் அல்லது விலைமதிப்பற்ற பொருளின் தொகுப்பாகும்".

மத்தேயு 6: 19 - 21- யை வாசிக்கவும்.

19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்புகள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

இயேசு தன் மலைப் பிரசங்கத்தில் இதனை திருத்தம் செய்திருக்கிறார். தன்னை பின்பற்றுவது என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு பொக்கிஷம் மிக முக்கியம் என்று சரியாக விளக்குகிறார்.

பொக்கிஷமும் ஆஸ்தியும் சமம் என்கிற கருத்தை இயேசு திருத்துகிறார். இந்த கருத்தை புரிந்து கொண்டீர்கள் என்று உடனே யூகிக்க வேண்டாம், ஏனெனில் நம்முடைய ஆன்மீகமற்ற சிந்தைக்கு இது புதிதானது மட்டுமின்றி கலாசாரத்திற்கும் எதிரானது.

ஆஸ்தியைப் பற்றிய இயேசுவின் போதனையை சரியான அர்த்தத்தோடு விளக்குவதில் செல்வந்தர்கள் சிலரே.

மத்தேயு19: 23

23. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்றார்.

நம்முடைய வாழ்வில் முக்கியமானவை பொருட்கள் அல்ல!

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் (எண்ணம்) இருக்கும் என்கிற இந்த வசனத்தை தவறாக புரிந்து கொள்ளலாம், ஏனெனில், நம்முடைய எண்ணத்தை (அவைகள் நன்மையானவை என யூகித்து) மதிப்பிட முற்படுகிறோம், எனினும் நம்முடைய வாழ்க்கையின் உண்மைகளை நம் வாழ்க்கை மாறுவதற்கான தேவையுள்ள அடித்தளமாய் எண்ணாமல் விட்டுவிடுகிறோம்.

இயேசு இங்கு மிகவும் வல்லமையான கொள்கையை போதிக்கிறார். உங்கள் இருதயத்தை எங்கு கொடுக்கிறீர்களோ அங்குதான் அது செல்லும். உங்களின் முயற்சியையும், நேரத்தையும் மற்றும் பணத்தையும் பூமியிலோ அல்லது பரலோகத்தின் பொக்கிஷத்திலோ முதலீடு செய்யும் போது, உங்கள் இருதயமும் அதனை பின்பற்றும்.

பூமியில் பொக்கிஷ பொருட்களை சேர்ப்பதற்கு மாற்று மருந்தை இயேசு கொடுத்திருக்கிறார்: பரலோக பொருளை பொக்கிஷமாய் எண்ணுங்கள்.

பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்ப்பதை இயேசு எவ்வாறு விளக்குகிறார்.

1. இரகசியமாய் செய்யும் நீதியான கிரியைகள்.

மத்தேயு6:1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2. உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு:-

மத்தேயு19:21, லூக்கா 12:33, மற்றும் 18:22. அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

3. பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்க்க அல்லது கண்டடைய எண்ண செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

நாள் 23 : பொக்கிஷம் கொடுப்பவர்

யோவான் 3 :16

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

தேவனே நம்மக்கு எதையும் கொடுப்பவர்! தேவனை – கொடுப்பவராக விவரிக்கவும்?

ஆதியாகமம்1 :26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டோமானால், நாம் கொடுப்பவர்களாகவும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய பொக்கிஷத்தை பகிர்ந்து கொள்ள நாம் தாராள குணமுள்ளவராய் இருக்க வேண்டும் இது எவ்வாறு உங்களுக்கு புரிந்துகொள்ள உதவுகிறது?

தேவன் கொடுப்பவர் என்பதை நினைவு கூறும் வேறு வசனங்கள் யாவை?

II கொரிந்தியர் 9 :10. விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.

11. தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

தேவன் அவருடைய பொக்கிஷத்தை நமக்கு தருபவர். தேவன் தருகிற அவருடைய இராஜ்ஜியத்தின் வழிந்தோடும் ஆஸ்தியை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

தேவன் நம்மை வளப்படுத்துகிறார் என்று பவுல் எந்த காரணத்திற்காகக் கூறுகிறார்?

தேவனுக்கு நன்றிகூறும்படி நம்முடைய கொடுக்கும் மனப்பான்மை மக்களுக்கு எவ்வாறு உதவும்?

நாள் 24 : பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது!

மத்தேயு 13:44 -அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

பொக்கிஷத்தை தேடுபவர் எதை தேடிக்கொண்டிருக்கிறார், எதை கண்டுபிடித்தார் என்பதை புரிந்து கொண்டார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நீங்கள் கண்டடைந்த மெய்யான பொக்கிஷத்தைக் குறித்து விவரிக்க?

இந்த வசனங்களின் மூலம், பொக்கிஷத்தை கொடுக்கும் நம்முடைய உடைமைகளை எப்படி தொடர்பு படுத்தமுடியும் என்று எண்ணுங்கள்?

லூக்கா 3 – யோவான் ஸ்நானகன் : உடைகள்/உணவு, யாரையும் ஏமாற்றாமல், கிடைப்பதில் திருப்தி அடைவோம்.

மத்தேயு 19:21 ஐஸ்வர்யமான அதிபதி - உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு.....பொக்கிஷத்தை கண்டுபிடி.

லூக்கா 19:1-10-சகேயு- தன்னுடைய உடைமைகளில் பாதியை கொடுத்த பின்பு, இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்றார்.

அப்போஸ்தலர் 2/4 ஆதியில் மாறியவர்கள், தங்களுடைய உடைமைகளை விற்று தரித்திரருக்கு கொடுத்தார்கள்.....பொக்கிஷத்தை கண்டடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 19:19- எபேசியர்கள், 65 லட்சம் மதிப்புள்ள மாயச் சுருள்களை எரித்தார்கள்..... சிறந்த பொக்கிஷத்தை கண்டடைந்தார்கள்.

கொடுக்கும் மனப்பான்மையையும், தியாகத்தையும் தேவன் பொக்கிஷத்தை பெற்றுக்கொள்வதற்கு நெருக்கமாகத் ஏன் தொடர்பு படுத்துகிறார் என்று நினைக்கிறீர்கள்.?

நாள் 25:

பழைய ஏற்பாட்டில் கொடுக்கும் மனப்பான்மை- இந்த பழைய ஏற்பாட்டின் குணாதிசயங்களை எண்ண கொடுத்தார்கள் என்று விவரிக்க?

1. ஆதியாகமம் 14:20- ஆபிரகாம் கொடுத்தது _____
2. ஆதியாகமம் 28:22- யாக்கோபு கொடுத்தது _____
3. லேவியராகமம் 27:30-32-கொடுக்கும்படி இஸ்ரவேலருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
4. எண்ணாகமம் 18:26 (நெகேமியா 10:38) லேவியர்கள் கொடுத்தார்கள்.
5. எண்ணாகமம் 28-29 - NIV வேதாகமத்தின் தலைப்புகளைக் காணும்போது, இஸ்ரவேலர்கள் செலுத்தும் பலிகள் மற்றும் காணிக்கை குறித்து விவரிக்கவும்.
6. உபாகமம் 14:22-29, இஸ்ரவேலர்கள் செலுத்தும் மூன்று வகையான காணிக்கைகளை விவரிக்க?
7. 2 சாமுவேல் 24:24 - II சாமுவேல் 24:24
24. ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லும், - தாவீதின் கொடுக்கும் இருதயத்தை விவரிக்க.
8. மல்கியா 1 -இஸ்ரவேல் ஜனங்களுக்கு மல்கியா எத்தகைய வழிகளில் சவால்களை கொடுத்தார் என்றும், அது இன்று நமக்கு எவ்வாறு உதவும் என்பதையும் விவரிக்க?
9. மல்கியா 3 - இஸ்ரவேலரின் கொடுக்கும் மனப்பான்மையை மல்கியா எவ்வாறு சவால் கொடுக்கிறார்?

நாள் 26: புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் மனப்பான்மை- புதிய ஏற்பாட்டின் குணாதிசயங்களை எப்படிக் கொடுத்தார்கள் என்று விவரிக்க?

1. மாற்கு 12:41-44 - விதவைக் கொடுத்தது _____
2. லூக்கா 7:36-50 பாவியாகிய ஸ்திரி கொடுத்தது _____
3. அப்போஸ்தலர்-4:36-37-பர்னபா _____
4. 2 கொரிந்தியர் 8:1-4 மக்கெதோனியர்கள் _____
5. 2 கொரிந்தியர் 8:9 இயேசு _____

நாள் 27; மிகுதி!

மிகுதி என்கிற வார்த்தைக்கு "முழுவதும் வழிந்தோடுகிற" என்னும் அர்த்தத்தை அகராதி விளக்குகிறது.

தாராள குணமுடையவர்களாய் ஆகும்படி தேவன் நம்மை நிரப்புவார்.

லூக்கா6 :38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.

நம்முடைய கொடுக்கும் மனப்பான்மையானது தேவன் நமக்கு தருவதை எவ்வாறு பாதிக்கிறதா அல்லது தடுக்கிறது?

யோவான்10 :10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

தேவன் நம்மிடத்தில் விரும்பும் வாழ்க்கையை விவரிக்க?

II கொரிந்தியர்9 :8. மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

புதிய ஏற்பாட்டின் மிகுதியை விவரிக்க?

1 தீமோத்தேயு 6:17-19-ஐசுவரியமுள்ள கிறிஸ்துவர்கள் தங்களுக்கு பொக்கிஷங்களை சேர்க்கபவுல் அவர்களுக்குக் எவ்வாறு கட்டளையிடுகிறார்?

நாள் 27 : வெகுமதி!

மத்தேயு6 :20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்புகள்;

எபிரெயர்11 :6. ...ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

உங்களுக்கான பெலனை தேவன் வைத்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா?

யோவான்14 :1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

“உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்” இயேசுவை யோசித்துப்பாருங்கள் - இது உங்களை எப்படி உற்சாகப்படுத்துகிறது?

ஆதியாகமம் 15:1- “தேவனே நமக்கு மிகச் சிறந்த பெலன்” இது உங்களுக்கு எதை புரிய வைக்கிறது?

பரலோகம் விவரிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பொக்கிஷம் எப்படி இருக்கும்?

வெளி 21:18-26

18. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

19. நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடுரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

21. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

22. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய **கர்த்தரும்** ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

23. நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

24. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

25. அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

பரலோகத்தின் பொக்கிஷத்தை விவரிக்க?

முக்கிய புள்ளிகள்:-

இயேசுவின் செய்தியில் பொக்கிஷம் என்பது மிக முக்கியமானது.

உலக பொக்கிஷத்தின் பின் வஞ்சித்து செல்லாமல், மெய்யான பொக்கிஷத்தை தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்

கொடுப்பதில் மிகச் சிறந்தவர்களாய் இருக்கும்படி நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.

பரலோகத்தின் பொக்கிஷத்தை பெற்றுக்கொள்வதற்கும் பொருட்செல்வத்திலிருந்து குணமடைவதற்கும் ஏற்ற இரகசியம் கொடுப்பதே.

தேவன் மிகுதியாய் கொடுப்பவர்...அவர் கொடுப்பதின் மூலம் மிகுதியான வாழ்க்கையை நமக்கு திட்டமிட்டிருக்கிறார்.

தேவனின் பெலன் நித்யமும், விவரிக்கமுடியாததும், ஏதோ ஒன்றை நமக்காக ஆயத்தம் செய்கிறவரும் மற்றும் நாம் அதனை தேடிக்கண்டடையவும் விரும்புகிறார்.

நம்முடைய பரலோகத்திலிருக்கிற பொக்கிஷம் அவரே!

வாரம் – 5 பொருளாதாரத்தை திட்டமிடுதல்

“புள்ளிக்காக வாழாமல் கோட்டிற்காக வாழங்கள்” ரேண்டி ஆல்கர்ன்

இந்த வார தியானநேரங்கள் தேவன் நமக்காக வைத்திருக்கும் தரிசனத்தை நோக்கியதாக இருக்கிறது: நம்மை நிலையான பொருளாதாரத்தில் சமாதானமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு திட்டத்தை அமைத்து அதில் வாழ்வதை பற்றியதாகும். இந்த சாலையானது, கடின உழைப்பு, சிறந்த ஆலோசகர்கள், ஞானமான திட்டங்கள் அதை கடைபிடிப்பது எனும் பல சவால்களை கொண்டதாகும். ஒரு பொருளாதார ஆலோசகரோடு சேர்ந்து செயல்படுங்கள் என அறிவுறுத்துகிறேன்.

எஜமானிடம் கற்றுக்கொள்ளுங்கள்: மனப்பாட வசனம் நீதி 27:23

23. உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

நீதிமொழிகளில், உலகிலேயே மிகவும் ஐஸ்வர்யவான் எப்படி நம்முடைய பொருளாதாரத்தை கையாள்வது என்பதை குறித்து அவரது ஞானத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறார். சாலமோன், நம்மை அறிவுரை கேட்டவன், கடினமாக உழைக்கவும் சவால் கொடுத்து, திட்டத்தை எதிர்பார்த்து, நாம் மனவறுதியோடு இருக்கும்போது அதற்கான வாக்குத்தத்தைப் பற்றியும் வாக்களிக்கிறார். அடுத்துவரபோகும் பாடங்கள் செயல்படுத்தவதற்கு ஏதுவாக இருக்கும், அதற்கேற்ற சவால்களை செய்வதற்காக தேவனுடைய வழிநடத்துதலுக்காக உங்களுக்கு தேவையான அளவிற்கு ஜெபத்தில் நேரம் செலவழியுங்கள். ஜெபத்தோடு பின்வரும் பாடங்களின் மூலமாக தேவனுடைய திட்டத்தையும், அவரது சித்தத்தையும், அவரது சர்வவல்லமை மற்றும் நம்பிக்கையின் மூலமாக நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வளங்களை உத்தமமான நிர்வாகியாக வேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறோம்.

நாள் 29: முதலாவது ஒப்புவிக்க வேண்டும்

நீதி 16:3 உன் செய்கைகளைக் கார்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.

தேவன் நீங்கள் திட்டமிடுவீர்கள் என்று யூகிக்கிறார்

உங்கள் பொருளாதாரத்திற்காகவும் நீங்கள் ஒரு உண்மையான நிர்வாகியாகவும் மாறுவதற்காக ஜெபித்து தேவனிடம் ஒப்புவிப்புகள்

நீதி 14:24 ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; முடரின் மதியீனம் முடத்தனமே.

ஒரு வெற்றியை தேவனிடம் எதிர்பாருங்கள் – தேவன் நம் பட்சத்திலிருக்க நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?

நம்முடைய திட்டங்களில் நிலைத்திருக்க வேண்டும் – ஆரம்பத்தில் வலி நிறைந்ததாக இருந்தாலும் அதற்கான பலனை நாம் பெறமுடியும்!

நீங்கள் எப்படிப்பட்ட பலனை எதிர்பார்க்கிறீர்கள்?

செல்வம் என்றால் எதை நினைக்கிறீர்கள்?

நாள் 30: ஆலோசனை கேளுங்கள்

நீதி 15:22 ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

நீதி 12:15 மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

நீதி 13:10 அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

உங்களுடைய பொருளாதார ஆலோசகர் யார்?

உங்களுடைய பொருளாதாரத்தில் வழிநடத்துவதற்கு ஜெபித்து ஒரு நபரை தேர்ந்தெடுங்கள்.

ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடம் சென்று வழிநடத்துதல் மூலமாக கற்றுக்கொள்ளவும், புத்தகங்களை படிக்கவும் மற்றும் பொருளாதார ஆலோசனை கருத்தரங்குகளில் பங்குகொள்ளவும் முடிவு செய்யுங்கள்.

நாள் 31 ஜாக்கிரதையாக வேலை செய்யுங்கள்

நீதி 14:23 சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

நீதி 21:5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.

அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாமல் உங்களுடைய செலவிடும் பழக்கவழக்கங்களிலும் மாற வேண்டுமென்று ஜெபியுங்கள்.

உங்களுடைய பொருளாதார ஆலோசகரோடு சேர்ந்து உங்களுடைய வரவு செலவுகளை சரியாக கணக்கிடுவதற்காக புத்தகங்கள், பழைய செலவு கணக்குகள் ஆகியவற்றை சேர்த்து திட்டத்தை உருவாக்குங்கள்.

திட்டத்தை செயல்படுத்துவதற்காக உங்களை அர்பணியுங்கள். உங்களது வரவுசெலவுகள் கணக்கிடப்படாமல் இருந்தால் தேவன் உங்களுக்கு கொடுத்த பணத்தை சரியாக நிர்வாகம் செய்யமுடியாது.

நாள் 32 : திட்டமிடுங்கள்

லூக்கா 14:28-30

28. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:

30. இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனால் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?

ஞானமாகவும் முட்டாள்தனமாகவும் உங்கள் பொருளாதாரத்தை கையாள முடியும்.

ஒரு பொருளாதார திட்டமில்லையென்றால் உங்களிடம் தேவை பட்டியல்மட்டுந்தான் இருக்கும் செயல்முறை பட்டியல் இருக்காது.

உங்களுடைய பொருளாதார ஆலோசகருடன் சேர்ந்துபுதிய திட்டத்தையோ அல்லது புதுப்பிக்கவோ செய்யுங்கள்.

உங்களுடைய வரவுசெலவை ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கிட்டு உங்கள் வருமானம் = உங்கள் செலவு என்று திட்டமிடுங்கள்

நாள் 33 சேமிக்க தொடங்குங்கள்

நீதி13:11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

நீதி13:22 நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

உங்களுடைய பொருளாதார திட்டத்தில் சேமிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்!

எப்படி தொடங்குவது? ஒவ்வொரு ரூபாயையும் சேமிப்பதற்கு தெளிவான திட்டமிடுங்கள். நீங்கள் செல்வந்தராகி செழிப்பாக இருப்பதற்காக அல்ல அதற்கு மாறாக பொருப்பாகவும், தயாராகவும் உங்கள் பணம் வளருவதற்காகவும் சேமிக்கிறீர்கள்.

டேவ் ராம்சே சேமிப்பதற்காக மூன்று காரணங்களை தெரிந்திருக்கிறார்.

அவசர நிதி – உடனடியாக 10,000 ரூபாயை அவசர தேவைகளுக்காக வங்கியில் போட்டு வையுங்கள்

○ எது அவசரம் / அவசரமில்லை என்பதை கற்றுக்கொள்ளுங்கள்

○ உங்களுடைய கடனை தீர்த்த பின்பு 3-6 மாதங்களில் இதை சேர்த்து வையுங்கள்

எதிர்கால செலவுகள் – கார், வீட்டுப்பொருட்கள், விடுமுறை நாட்கள், வசதிக்கான பொருட்கள் அல்லது வீடு ஆகியவை

○ எப்போதுமே கடனாக பொருட்களை வாங்காமல் சேர்த்து வைத்து வாங்குங்கள்

செல்வம் சேர்ப்பது

○ உங்களுடைய ஓய்வுகால ஊதியத்திற்கு சேமித்தபின் குழந்தைகளின் கல்லூரிக்காக சேமியுங்கள்

○ விடுமுறை நாட்கள், ஊழிய பயணங்கள், மற்றவர்களுக்கு கொடுப்பது, வீடு வாங்குவது...etc

நாள் 34: கடனை பணியைபோல உருக்குங்கள்

நீதி 6:1-6

1. என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

2. நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

3. இப்பொழுது என் மகனே, உன் சினேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்பிவித்துக்கொள்ள ஒன்றுசெய்.

4. உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
5. வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

வெளிமான் என்பது மானைப்போல வேகமாக ஊடக்கூடிய ஒரு சிறு விலங்கு. டேவ் ராம்சே இதை “வெளிமானின் வேகம்” என அழைக்கிறார். – கடன் கொடுத்தவர்கள் உங்களை துரத்துவார்கள், கடன் கண்ணியைப்போல சிக்கிக்கொள்ளும். உங்களுடைய வாழ்க்கைக்காக ஓடுவதே ஒரு சிறந்த காரியமாகும்!

கடன், நீங்கள் தேவனுடன் நடப்பதை நெருக்கி, உங்களுடைய பொருளாதார நிம்மதியை கெடுத்து, உங்களுடைய உறவுமுறைகளையும் கெடுத்து உங்களுடைய நம்பிக்கையையும் கெடுத்துவிடும்.

கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டத்தை அமையுங்கள்

- தேவையற்ற எந்த பொருளையும் வாங்காதீர்கள் – உங்களுடைய கடன் தீருமளவும் எந்த அதிக செலவுள்ள பொருளையும் வாங்காதீர்கள்
- உங்களுடைய Credit card-களை துண்டித்துவிடுங்கள்
- சிறிய கடனை தீர்க்க முயற்சி செய்யுங்கள் அதன் வெற்றியின் சந்தோஷத்தினால் மற்ற கடங்களையும் அடைத்து விடுங்கள்.

உங்களுடைய பொருளாதார ஆலோசகர், டேவ் ராம்சேயின் அறிவுரைகள் மற்ற ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுங்கள்.

நாள் 35 உங்களுடையதை பகிர்ந்து கொள்ளுங்கள் : சபை, சுவிசேஷ ஊழியங்கள்மற்றும்

ஏழைகளுடைய தேவைகளை சந்தியுங்கள்

தேவனுடைய நமக்கு கொடுத்த வளங்களை அவருடைய வழிகளில் அவருடைய மகிமைக்காக பயன்படுத்துகிற நிர்வாகியாக இருக்க வேண்டுமென்பதே ஒவ்வொரு சீஷருடைய நோக்கமாக இருக்க வேண்டும்! தேவன் நம்முடைய சமூகத்திற்கும் எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு திட்டத்தை வைத்திருக்கிறார். அதுபோல நம்முடைய சமூகத்திலிருக்கும் ஏழைகளுடைய தேவைகளை சந்திப்பதற்கு நம்மை பெலப்படுத்துகிறார்.

1. சபை : வாராந்திர காணிக்கை

1 கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

உங்களுடைய காணிக்கையானது பல முழுநேர ஊழியர்களை ஏற்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. தேவனுடைய மனிதர்கள் தங்களுடைய முழு நேரத்தையும் தேவனுடைய இராஜ்ஜியத்தை கட்டுவதற்காக செலவிடுகிறார்கள்!

நம்முடைய வார காணிக்கை நாம் சபைக்கூட்டதிற்காக சந்திக்கக்கூடிய இடங்களுக்கான செலவிற்கும், மற்ற ஊழியங்களுடைய (singles, campus and teens) தேவைகளை சந்திக்கவும் பயன்படுகிறது.

2 கொரிந்தியர் 8:1-4

1. அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
3. மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.
4. தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.

கொடுக்கிறதில் சிறந்து விளங்குங்கள்! உங்களுடைய காணிக்கைகளை தேவனுக்கு முதலிடம் கொடுக்கும் விதமாக முதற்பலனாக கொடுத்து விடுங்கள்

2 கொரிந்தியர் 9:6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

தேவனுடைய பணத்திற்கு நிர்வாகியாக, தாராளமாக இருப்பதற்கு திட்டமிடுங்கள். உங்கள் வாரக்காணிக்கைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் உங்கள் ஆலோசகரிடம் அறிவுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. சவிசேஷ ஊழியங்களுக்காக சிறப்பு காணிக்கை

மத்தேயு 28:19-20

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

நம்முடைய சிறப்பு காணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் சபை நிறுவுவதற்கு செலவிடப்படுகிறது.

நம்முடைய ஊழியர்களை நம்முடைய மற்ற சபைகளுக்கு அனுப்பி வசனத்தை போதிக்கவும், ஒற்றுமையாக இருப்பதற்கும் சிறப்பு காணிக்கை மூலமாக உதவுகிறோம்!

நீங்கள் எப்படி உதவ முடியும்? நிலைத்திருந்து கொடுக்கலாம் அல்லது சென்று வளரலாம்

- சிலர் சென்று சபையை தொடங்கி வளருவார்கள் மற்றவர்கள் தாராளமாக கொடுத்து உதவுவார்கள்
- எல்லோருமே இந்த உலகிற்கு சவிசேஷம் அறிவிக்க பங்குபெறுகிறோம்! தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டத்திற்கு வழிநடத்தப்படுவதற்கு ஜெபியுங்கள்!

2 கொரிந்தியர் 8:13:15

13. மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.

14. எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,

15. சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

தேவன் எதற்காக சிலருக்கு மிக அதிகமாகவும் சிலருக்கு மிக குறைவாகவும் கொடுத்திருக்கிறார்? மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதற்காக அல்லவா? சமநிலை என்று பவுல் எதை குறிப்பிடுகிறார் உங்களை அது எப்படி பாதிக்கிறது?

நாம் எல்லோருமே உலகம் முழுவதும் சவிசேஷம் அறிவிக்கப்பட நிதிஉதவி செய்ய வேண்டும்! உங்களுடைய இருதயம் அந்த ஊழியத்திற்காக பங்குகொள்ளும்படி ஜெபியுங்கள்!

உங்கள் சிறப்பு காணிக்கைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் உங்கள் ஆலோசகரிடம் அறிவுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. தேவையுள்ளோர்: ஏழைகளுக்கான காணிக்கை

உபாகமம் 15:11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

நீதி 21:13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

எரேமியா 22:16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேசத்தில் குறைவுள்ளவர்களை கவனிக்கும் படி உங்களுடைய தாராளமான குணம் வாய்ப்பளிக்க வேண்டும்.

தேவன் நமக்கு கொடுத்த வளங்களானது மாதம் ஒருமுறை மட்டும் ஏழைகளுக்காக கொடுப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய குடும்ப சபை, அந்நியர், குடும்பத்தார், சமூகம் என அனைத்து மக்களுக்கும் உதவ முன்வர வேண்டும். திறந்த இருதயத்திற்காகவும் தாராளமான திறக்கிற கைகளுக்காகவும் ஜெபியுங்கள்!

உங்கள் ஏழைகளுக்கான காணிக்கைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் உங்கள் ஆலோசகரிடம் அறிவுரை எடுத்துக்கொள்ளுங்கள்.